

களுத்துறை பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 ஆம் திகதியில் முடிவடைந்த ஆண்டின் செயற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் அரசியலமைப்பின் 154(1) உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டது. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புகள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

1.2 நிதிக்கூற்றுக்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக முகாமைத்துவத்தினதும் ஆளுனர் தரப்பினரினதும் பொறுப்புக்கள்

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் சகல கணக்காய்வு நடவடிக்கைகளும் மேற்கொள்கின்ற நிறுவனத்தால் அந்த நிறுவனம் தொடர்பாக வருடாந்த மற்றும் காலரீதியில் நிதிக்கூற்றுக்கள் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சுய வருமானம், செலவினம் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரிய பிரகாரம் பதிவேடுகள் மற்றும் அறிக்கைகள் பேணிச் செல்லப்படல் வேண்டும். அந்த சட்டத்தின் 16(2) இன் பிரகாரம் சகல கணக்காய்வு நடவடிக்கைகளும் மேற்கொள்கின்ற நிறுவனம் தொடர்பான வருடாந்த நிதிக்கூற்றுக்கள், விதிகளின் மூலம் காண்பிக்கின்ற வகையில் காலஎல்லையில் அந்த நிறுவனங்களின் வருடாந்த செயலாற்றல் அறிக்கையுடன் கணக்கீட்டு உத்தியோகத்தரால் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும். அந்த சட்டத்தின் 38(1)(இ) பிரிவின் பிரகாரம் ஆண்டறிக்கை மற்றும் ஏனைய நிதிக்கூற்றுக்கள் தேவையான நேர காலத்தில் தயாரிப்பதை உறுதிப்படுத்த வேண்டியிருந்ததுடன், அதற்கு மேலதிகமாக கணக்காய்வு செய்யப்படுகின்ற நிறுவனத்திற்குரிய ஆண்டறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு கணக்கீட்டு உத்தியோகத்தார் கணக்காணித்துக் கொள்ளல் வேண்டும்.

1.3 களுத்துறை பிரதேச சபையை ஸ்தாபித்தலும் நிதிக் கூற்றுக்களைச் சமர்ப்பித்தலும்

2022 செப்டெம்பர் 06 ஆந் திகதி இலக்கம் 2296/05 என்ற அதிவிசேட வர்த்தமானியின் மூலம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் விடயப் பொறுப்பு அமைச்சரினால் 2023 மார்ச் 19 ஆம் திகதி முதல் அமுல்படும் வகையில் களுத்துறை பிரதேச சபை கலைக்கப்பட்டு 2023 மார்ச் 20 ஆம் திகதி முதல் களுத்துறை பிரதேச சபை ஸ்தாபிக்கப்பட்டு அத்திகதியில் உறுப்பினர்களின் காலம் அமுல்படுகின்ற திகதியாக காண்பிக்கப்பட்டிருந்தது. எனினும் பிரதேச சபையினால் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு சமர்ப்பிக்கப்பட வேண்டிய நிதிக் கூற்றுக்கள் தயாரித்து இந்த அறிக்கைத் திகதி வரையிலும் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

1.4 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமைச் சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

சட்டங்கள் விதிகள் மற்றும் பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடனான தொடர்பு	இணக்கமின்மை	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம்			
(i) 134(1) ஆம் பிரிவு	கால ரீதியில் சபை அதிகாரப் பிரதேசத்தில் புதிய அபிவிருத்தி பிரதேசங்களை இனங்கண்டு குறித்துரைத்த பிரகாரம் வர்த்தமானியில் பிரசுரித்து ஆதன வரி அறிவடுவதற்கு	2025 ஆம் ஆண்டின் போது புதிய அபிவிருத்திப் பிரதேசங்கள் இனங்காணப்பட்டுள் ளது.	பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(ii)	158(அ) பிரிவு	நிலுவை அறவிடுதலின் படிமுறையாக ஆதனங்கள் தடை செய்யப்பட்டிருக்க வில்லை.	ஆதனவரி இறுதி தடை செய்தல் பத்திரம் விநியோகிக்கப்பட்டு நிலுவை வருமானத்தில் ஒரு பகுதி அறவிடப்பட்டுள்ளது.	2024 ஆண்டின் போது செய்தல்	மேற்படி
(ஆ)	இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணம் 1645	வாகனங்களுக்கு உரிய சம்பவத் திரட்டு புத்தகம் நாளது வரையாக பேணிச் செல்லப்பட்டிருக்கவில்லை.	சம்பவத் திரட்டு புத்தகம் நாளது வரையாக பேணிச் செல்லப் படுகின்றது.	நிதிப் பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.	
(இ)	தாபனவிதிக் கோவையின் XXIV அத்தியாயத்தின் 10.5 ஆம் பிரிவு	இடர் கடன் தவணைப் பணம் அறவிடும் போது ஒன்றிணைந்த சம்பளத்தை கவனத்தில் கொண்டு மாதாந்த தவணைப் பணம் தீர்மானிக்க வேண்டியிருந்த போதிலும் சகல உத்தியோகத்தார்களிடம் இருந்தும் மாதாந்தம் ரூபா 2,500 வீதம் கடன் தவணைப் பணம் அறவிடப்பட்டிருந்தது.	தாபன விதிக் கோவையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.	தாபன விதிக் கோவையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.	
(ஈ)	2016 திசம்பர் 29 ஆந் திகதிய இலக்கம் 30/2016 என்ற அரச நிர்வாக சுற்றறிக்கையின் 3.1 ஆம் பந்தி	சகல வாகனத்திற்கும் எரிபொருள் எரிவுப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியிருந்த போதிலும் சிங்கிள் கெப் வண்டியின் பழுது பார்த்தல் முடிவடைந்து சபைக்கு கையளிக்கப்பட்டிருந்த போதிலும் அதில் எரிபொருள் எரிவு பரிசோதனை 2020 ஆம் ஆண்டின் பின்னர் பரீட்சிக்கப்பட்டிருக்க வில்லை	ஓட்டத்தில் மைலோ மீற்றர் பழுது பார்ப்பதற்கு தேவையான பகுதி இருக்காது இருந்தமையால் எஞ்சின் பழுது பார்ப்பதற்கு காணப்படுகின்றமை யாலும் வாகனம் ஓட்டத்தில் இருந்து அகற்றப்பட்டிருந்தது.	தொடர்புடைய சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.	
(உ)	1988 மே 17 ஆந் திகதி இலக்கம் 1988/22 என்ற உள்ஞராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கை	ஆதனவரிகளின் கீழ் வருகின்ற ஆதனங்கள் 05 வருடங்களுக்கு ஒரு தடவை மதிப்பீடு செய்ய வேண்டியிருந்த போதிலும் சபையின் ஆதனங்கள் 2014 ஆம் ஆண்டின் பின்னர் மதிப்பீடு செய்யப்பட்டிருக்கவில்லை.	ஆதனங்களை மதிப்பீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	தொடர்புடைய சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.	

2. நிதி மீளாய்வு

2.1 வருமான நிர்வாகம்

2.1.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கும், முன்னைய ஆண்டிற்கும் உரியதாக சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

2024					2023				
வருமானமான மூலம்	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	
i. ஆதன வரியும் வரியும்	7,452,523	7,833,664	9,111,274	7,487,519	10,556,626	10,787,329	14,328,049	8,668,030	
ii. வாடகை	308,400	506,400	482,900	23,500	257,400	315,400	315,400	-	
iii. அனுமதிப்பத்திரக் கட்டணம்	363,500	585,400	584,679	1,000	480,250	429,850	429,850	-	
	-----	-----	-----	-----	-----	-----	-----	-----	
	8,124,423	8,925,464	10,178,853	7,512,019	11,294,276	11,532,579	15,073,299	8,668,030	
	=====	=====	=====	=====	=====	=====	=====	=====	

2.2.2 வருமான சேகரித்தலின் செயலாற்றல்

சபையின் வருமான சேகரித்தலின் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புக்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) ஆதனவரி		
(i) மீளாய்வாண்டின் ஆதனவரி மற்றும் வரி நிலுவை ரூபா 8,668,030 ஆக காணப்பிக்கப்பட்டிருந்த போதிலும் மீளாய்வாண்டின் ஆரம்பத்தில் ஆதனவரி மற்றும் வரிக்கணக்கில் முன்கொண்டு வரப்பட்டிருந்த ரூபா 8,764,600 நிலுவை மீதியில் ரூபா 2,242,837 தொகை 2023 மார்ச் மாதத்தின் போது பிரதேச சபையில் எல்லையில் இருந்து மாநகர சபை எல்லைக்கு உரிய 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு உரிய ஆதனவரி மற்றும் வரி நிலுவை மீதி ஆகும். தவறுதலாக மாநகர சபைக்குரிய ஆதனவரிக்காக	சொத்துக்களை பிரிக்கும் நடவடிக்கைகளை சட்ட ரீதியாக மேற்கொள்ளாது இருந்தமையால் ஒட்டுமொத்த நிலுவை வருமானத்தில் நகர எல்லையின் நிலுவையும் காணப்படுகின்றது.	சொத்துக்கள் பிரிக்கும் நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளல் வேண்டும்.

எந்த ஒரு சிட்டையிடலும்
அகற்றுதல் சட்ட ரீதியாக
சொத்துக்கள்
பகிர்ந்தளிக்கப்படாமையினால்
அதற்கு காரணமாக இருந்ததாக
தலைவரின் பதிலாக இருந்தது.

(ii) மீளாய்வாண்டின் ஆரம்பத்தில் 2025 ஆம் ஆண்டின் நிலுவை வருமானம் களுத்துறைப் பிரதேச சபை போது உரிய பணத்தை விரைவாக அறவிடப்படல் எல்லைக்குரிய நிலுவை ஆதனவரி அறவிடுவதற்கு வேண்டும். ரூபா 6,522,590 மீதியில் நடவடிக்கை எடுக்கப்படும். மீளாய்வாண்டில் அறவிடல்கள் ரூபா 2,596,605 ஆக இருந்ததுடன் மேலும் அறவிட வேண்டிய நிலுவை ஆதன வரி 60 சதவீதமாக இருந்தது.

(iii) மீளாய்வாண்டில் ஆதனவரி 2025 ஆம் ஆண்டின் நிலுவை ஆதனவரி சிட்டையிடல் ரூபா 6,722,064 ஆக போது நிலுவை விரைவாக அறவிடப்படல் இருந்ததுடன் ஆண்டின் போது ஆதனவரியை அறவிடும் வேண்டும். அதில் ரூபா 5,244,565 நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அறவிடப்பட்டிருந்ததுடன் நிலுவை ஆதனவரி 22 சதவீதம் ஆகும்.

(ஆ) ஏனைய வருமானம்

(i) இலங்கை சுற்றுலா சபையில் பதிலளிக்கப்படவில்லை. அதிகாரப் பிரதேசத்திற்கு உரிய பதிவு செய்த சுற்றுலா ஹோட்டல்களை இனங்கண்டு அனுமதிப் பத்திரக் கட்டணம் அறவிடப்படல் வேண்டும். களுத்துறை பிரதேச சபை அதிகார பிரதேசத்திற்கு உரிய பதிவு செய்யப்பட்ட 50 சுற்றுலா ஹோட்டல்களுக்கு இடையே 13 சுற்றுலா ஹோட்டல்களில் இருந்து மாத்திரம் சபைக்கு வரி அறவிடப்பட்டிருந்த போதிலும் மீதியான சுற்றுலா ஹோட்டல் 37 இன் பௌதீக இருப்பை உறுதிப்படுத்தி வாடகை வரி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை.

(ii) 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 149 ஆம் பிரிவின் பிரகாரம் சுற்றுலா ஹோட்டலில் வருடாந்த மொத்த வருமானத்தில் 01 சதவீதம் அனுமதிப்பத்திரக் கட்டணமாக அறவிட வேண்டியிருந்த போதிலும் சபையினால் மீளாய்வாண்டின் போது அதற்கு முரணாக ஹோட்டல்களின் சிற்றுண்டிச் சாலை வருமானத்தின் அடிப்படையில் மாத்திரம் 06 ஹோட்டல்களில் இருந்து அனுமதிப் பத்திரக் கட்டணம் அறவிடப்பட்டிருந்தது. பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் அனுமதிப் பத்திரக் கட்டணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) வீதி பழுதடைவதற்காக சபையில் வைப்புச் செய்யப்பட்ட பணம் அந்த வீதி பழுதுகளை மீண்டும் அமைத்த பின்னர் குறித்துரைத்த முறையில் மேற்கொள்ளப்பட்டமை உறுதிப்படுத்தியதன் பின்னர் உரிய தரப்பினருக்கு செலுத்த வேண்டியிருந்த போதிலும் 2020 ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை அவ்வாறு விடுவிக்கப்படாத வீதி பழுதடைதல் வைப்பு பெறுமதி ரூபா 707,475 ஆகும்.	காலாவதியான வைப்புப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக மீள் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.	வீதி பழுதுகளை மீண்டும் திருத்தப்பட்டதை உறுதிப்படுத்தி வைப்புப் பணம் விடுவிக்கப்படல் வேண்டும்.
(ஆ) கொங்கிரீட் வீதிகள் பழுதடைந்தவைகளை மீண்டும் அமைக்கப்பட்ட பின்னர் அவற்றை சரியாக தயாரித்து இருந்தமையை சபையின் தொழில் நுட்ப உத்தியோகத்தரால் பரீட்சித்து உறுதிப்படுத்த வேண்டியிருந்த போதிலும் 2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை 190 வீதிகளில் ஏற்பட்ட சேதங்கள் அவ்வாறு பரீட்சிக்கப்படாமல் காணப்பட்டது.	பதிலளிக்கப்படவில்லை.	வீதி பழுதுகளை பழுது பார்க்கப்பட்டுள்ளது தொழில்நுட்ப உத்தியோகத்தரால் உறுதிப்படுத்த வேண்டும்.
(இ) 2012 ஆம் ஆண்டு போது ஏற்பட்டு இருந்த வீதி விபத்து ஒன்றின் காரணமாக மரணமடைந்த தரப்பினருக்கு சபை நிதியத்தில் இருந்து செலுத்தப்பட்ட ரூபா 544,469 ஆன தொகை காப்புறுதி நிறுவத்தில் இருந்து அறவிடுவதற்காக 2012 யூலை 18 ஆந் திகதி சபையால் காப்புறுதி நிறுவனத்திற்கு எதிராக களத்துறை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதற்காக ரூபா 182,000 நிதி ஒன்று சட்ட கட்டணமாக செலவிடப்பட்டிருந்த போதிலும் செலவினத்தை மீளளிப்புச் செய்து கொள்வதற்கு முடியாது இருந்தது.	2025 யூலை 03 ஆந் திகதி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.	நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் பரிசோதனைகளை நடாத்தி சபை நிதியத்தில் இருந்து செலவாகிய பணத்தை அறவிடுதல் வேண்டும்.
(ஈ) 2018 திசம்பர் 31 ஆந் திகதி விநியோகிக்கப்பட்ட நிதியல்லாச் சொத்துக்கள் மதிப்பீடு செய்யும் வழிகாட்டியின் பிரகாரம் காணி	சொத்துக்கள் சட்ட ரீதியாக பகிரந்தளித்தல் மேற்கொண்டு சொத்துக்கள் மதிப்பீடு	சபைக்குரிய சொத்துக்களை குறித்து ஒதுக்கி நிதியல்லாச் சொத்துக்கள் மதிப்பீடு

மற்றும் கட்டங்கள் தொழில் சார் செய்யும் நடவடிக்கைகள் செய்யும் வழிகாட்டியின் மதிப்பீட்டாளரை வரவழைத்து மேற்கொள்ளப்படும். பிரகாரம் மதிப்பீடு செய்தல் வேண்டும்.

மதிப்பீடு செய்ய வேண்டி இருந்த போதிலும் சபைக்குச் சொந்தமான பெறுமதி ரூபா 196,147,842 ஆன காணிகள் மற்றும் கட்டடங்கள் மதிப்பீடு செய்யப்படாது இருந்ததுடன் அது களுத்துறை மாநகர சபைக்குரிய சொத்துக்கள் கையளிக்கும் பிரச்சனையும் காரணமாக இருந்தது.

3.2 விளைவற்ற அல்லது குறைவாகப் பயன்படுத்தப்பட்ட ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
2020 திசெம்பர் 09 ஆந் திகதி இலக்கம் 08/2020 என்ற அரச நிதி சுற்றறிக்கையின் பிரகாரம் ஓட்ட நிலைமையில் காணப்படாத பழுது பார்த்தல் ஆக்கபூர்வமான வாகனங்களை பழுதுபார்த்து பயன்பாட்டுக்கு எடுக்க வேண்டியிருந்த போதிலும் ஓட்ட நிலைமையில் காணப்படாத 03 டெக்டர் வண்டிகள் தொடர்பாக அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	02 டெக்டர் வண்டிகளின் நிதியேற்பாடு இல்லாமையினால் பழுது பார்க்கப்படாது இருந்ததுடன் ஒரு டெக்டருக்காக பழுது பார்த்தலுக்கு உதிரிப் பாகங்கள் காணப்படவில்லை.	வாகனங்களை பழுது பார்த்து பயன்பாட்டிற்கு எடுத்தல் வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 2023 மார்ச் 19 ஆந் திகதி களுத்துறை மாநகர சபை ஸ்தாபிக்கப்பட்டதுடன் களுத்துறை, பிரதேச சபைக்கு உரித்தான 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குரிய ஆதனங்கள் களுத்துறை மாநகர சபைக்கு முறையாக கையளிக்க வேண்டியிருந்த போதிலும் 2025 யூன் 30 ஆந் திகதி வரையிலும் சொத்துக்கள் கையளித்தல் தொடர்பாக நடவடிக்கைகள் எடுத்து பூர்த்தி செய்யப்பட்டிருக்க வில்லை.	எதிர்காலத்தில் சொத்துக்களை கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சொத்துக்கள் கையேற்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 127 ஆம் பிரிவு மற்றும் 1946 இன் 57 ஆம் இலக்க பொது மயாண நிலங்கள் மற்றும் தனியார் மயாண நிலங்கள் தொடர்பான கட்டளைச்	மயாண நிலங்களை கையேற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.	சொத்துக்கள் உரிய பிரகாரம் சபைக்கு கையேற்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

சட்டத்தின் 3 ஆம் பிரிவின் பிரகாரம் அதிகாரப் பிரசேத்தில் காணப்படுகின்ற 17 மயான நிலங்களை சபைக்கு கையேற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

3.4 பெறுகைகள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்		சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்	
(அ)	அரசாங்கத்தின் பெறுகைகள் வழிகாட்டிக் கோவையின் 3.4.3 வழிகாட்டிக்கு முரணாக மீளாய்வாண்டின் போது காகிதாதிகள் விடயங்கள் கொள்வனவு செய்யும் போது பதிவு செய்த 12 வழங்குனரிடம் இருந்து கூறுவிலைகள் கோரி பதிவு செய்தாத வழங்குனரிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டதன் காரணமாக சபைக்கு ரூபா 53,490 நிதி நட்டம் ஏற்பட்டிருந்தது.	தொழில் நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.	பெறுகைகள் கோவையின் நடவடிக்கை வேண்டும்.	வழிகாட்டிக் பிரகாரம் எடுத்தல்
(ஆ)	அரசாங்கத்தின் பெறுகைகள் வழிகாட்டிக் கோவையின் 2.6.1(அ) 11 வழிகாட்டியின் பிரகாரம் தொழில்நுட்ப மாதிரிகளை மீளாய்வு செய்தல் மற்றும் அங்கீகரித்தல் உரிய விடயம் தொடர்பான நிபுணத்துவத்தை உடைய தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவினால் மேற்கொள் வேண்டியிருந்த போதிலும் மீளாய்வாண்டின் போது கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 2,685,500 பெறுமதியான வீதி விளக்கு தொகுதிகள் 600 இற்காக கூறுவிலைகள் கோரும் போது தேவையான மாதிரிகள் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் அந்த மாதிரிகளுக்காக தொழில் நுட்ப மதிப்பீட்டுக் குழுவில் இருந்து அங்கீகாரம் பெறப்பட்டிருக்கவில்லை.	2025 ஆம் ஆண்டின் போது சரி செய்யப்படும்.	பெறுகைகள் கோவையின் நடவடிக்கை வேண்டும்.	வழிகாட்டிக் பிரகாரம் எடுத்தல்

3.5 மனித வள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
2023 ஆம் ஆண்டு முதல் சேவையை விட்டுச் சென்ற வேலைக் கள தொழிலாளரிடம் இருந்து அறவிட வேண்டிய ரூபா 233,100 ஆன ஊழியர் கடன் தொகை 2024 ஆம் ஆண்டின் இறுதி வரையிலும் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	நிலுவைக் கடனை அறவிடுவதற்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.	நிலுவைக் கடன் மீதி விரைவாக தீர்த்து வைக்கப்படல் வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
மீளாய்வாண்டிற்காக தயாரிக்கப்பட்ட செயல் நடவடிக்கைத் திட்டத்தில் காலாண்டு ரீதியாக மேற்கொள் வேண்டிய பணிகள் மற்றும் அதற்கு செலவாகின்ற நிதி சார் செலவினங்கள் உள்ளடக்கப்பட்டிருக்க வில்லை.	2025 ஆம் ஆண்டின் போது சரியாக மேற்கொள்ளப்படும்.	வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டம் உரிய பிரகாரம் தயாரிக்கப்படல் வேண்டும்.

4.2 உள்ளகக் கணக்காய்வு

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
2024 ஆம் ஆண்டிற்காக உள்ளகக் கணக்காய்வு திட்டத்தின் பிரகாரம் 21 பிரிவுகளின் கீழ் உள்ளகக் கணக்காய்வை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் 2024 திசம்பர் 31 ஆந் திகதி வரையிலும் 06 பிரிவுகளை மேவுகை செய்யும் வகையில் 03 அறிக்கைகள் மாத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் வருடாந்த திட்டத்தின் பிரகாரம் போதியளவான உள்ளகக் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.	2025 ஆம் ஆண்டின் போது உள்ளகக் கணக்காய்வுத் திட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.	உள்ளகக் கணக்காய்வு திட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.